





Fitch மதிப்பீடு BB (Ika) நிலையான

அறிவிடுதல் அடிப்படையில் நிதிச்சாதனங்களின் ஆய்வு		ரு. மில்	
வங்கி முன்னைய காலப்பகுதி (31.12.2024)		AC	FVPL FVOC மொத்தம்
சொத்துக்கள்			
காகம் காசிற்கு சமமானவைகளும்	125		125
வங்கிகளில் வைப்பிலிடப்பட்டவை	153		153
கடன்களும் முற்பணமும்	44,667		44,667
கடன் சாதனங்கள்	694		694
மீள் கொள்வனவு செய்யத்தக்க வைப்புகள்	2,256		2,256
திறைச்சேரி உண்டியல்கள்	5,608		5,608
திறைச்சேரி பிணைகள்	423		423
வணிக பத்திரங்கள்	-		-
நம்பிக்கை நிதிகள்		2,943	2,943
விலை கோரப்படாத பங்குகள்			5
மொத்த நிதிச் சொத்துக்கள்	54,619	2,943	57,568
பொறுப்புக்கள்			
வங்கிகளுக்கு செலுத்தவேண்டியது	-		-
நிதிப்பொறுப்புக்கள்			
- வைப்பாளர்களுக்கு செலுத்த வேண்டியது	48,161		48,161
- வைப்பு பிணை உரிமையாளர்களுக்கு செலுத்த வேண்டியது	-		-
- ஏனைய கடன்பெறுநர்களுக்கு செலுத்த வேண்டியது	141		141
மொத்த நிதிப் பொறுப்புக்கள்	48,301		48,301
AC - கடன் குறைப்பு கிரயத்தில் அளவிடப்பட்ட நிதி சொத்துக்கள் / பொறுப்புக்கள்			
FVPL - இலாபம் / நட்டம் ஊடான முகப்பெறுமதியில் அளவிடப்பட்ட நிதிச்சொத்துக்கள் / பொறுப்புக்கள்			
FVOC - ஏனைய திரட்டிய வருமானம் ஊடான முகப்பெறுமதியில் அளவிடப்பட்ட நிதி சொத்துக்கள் / பொறுப்புக்கள்			
30.09.2025 இல் உள்ளவாறு விகிதாசார ஆய்வு		30/09/2025	31/12/2024
ஒழுங்குமுறை மூலதனம் (ரு. மில்) பாசல் 111			
பொது உரிமையான்மை ரையர் - 1		4,531	4,787
ரையர் -01 மூலதனம்		4,130	4,787
மொத்த மூலதனம்		4,130	4,787
ஒழுங்குமுறை மூலதன விகிதம் (%)			
பொது உரிமையான்மை ரையர் - 1 மூலதன விகிதம்		18.36	19.28
(குறைந்தபட்சம் வேண்டப்படுவது 7%)			
ரையர் - 1 மூலதன விகிதம் (குறைந்த பட்சம் வேண்டப்படுவது 8.5%)		16.74	19.28
மொத்த மூலதன விகிதம் (குறைந்த பட்சம் வேண்டப்படுவது 12.5%)		16.74	19.28
பாசல் 111 அந்நிபசெவலாணி விகிதம் (குறைந்தளவு வேண்டப்படுவது 3%)		7.27	8.40
ஒழுங்குபடுத்தல் தீர்வுத்தன்மை			
தீர்வுத்தன்மை பாதுகாப்பு விகிதம் (குறைந்தபட்ச வேண்டுகை-100%)	112.82		104.79
உயர்தர தீர்வுச் சொத்துக்களின் மொத்த இருப்பு ரு. மில்	8,802		7,167
தேதிய நிலையான நிதி விகிதம் (குறைந்தபட்ச வேண்டுகை-100%)	105.00		108.00
சொத்துக்களின் தரம்			
பெறுமதி குறைக்கப்பட்ட கடன்கள் (கட்டம் -3) விகிதம் (%)		37.00	33.00
கட்டம் -3இற்கு குறைக்கப்பட்ட (கட்டம் - 3) கடன்கள் விகிதம் (%)	14.32		14.10
வருமானம் மற்றும் இலாபத்தன்மை			
வட்டி எல்லை		4.31	3.83
சொத்துக்கள் மீதான வருமானம்		0.85	0.28
உரிமை மீதான வருமானம்		3.13	0.59
வருமான விகிதத்திற்கான செலவு		70.81	84.32
நினைவுக்குறிப்பு தகவல்கள்			
கடன் தரப்படுத்தல்		BB	BBB
கிளைகளின் எண்ணிக்கை		25	25
ஊழியர்களின் எண்ணிக்கை		338	353
பிரதம நிறைவேற்று அதிகாரி மற்றும் பிரதம நிதி அதிகாரி ஆகிய நபர்கள் பின்வருவனவற்றை இணைந்து சான்றிச்செய்தோம்.			
(அ) மேலேயுள்ள நிதியறிக்கைகள் இலங்கை மத்திய வங்கி நிர்ணயித்த வடிவமைப்பு மற்றும் வரையறைகளுக்கு இணங்க தயாரிக்கப்பட்டுள்ளன.			
			
திரு.ஐ.ரி.அசரமன்ன		திரு.கே.எல்.என்.ஏ.பெரேரா	
பொது முகாமையாளர் / CEO		பிரதி பொது முகாமையாளர்	
		(கூட்டுறவு திட்டமிடல் மற்றும் கிளை செயற்பாடுகள்)	
உரிமையில் ஏற்பட்ட மாற்றங்களுக்கான கூற்று			
30.09.2025 இல் முடிவடைந்த காலப்பகுதிக்கானது			

வைப்பாளர்களுக்கு செலுத்தவேண்டிய தொகையின் பகுப்பாய்வு			ரூ.மில்
	30.09.2025	31.12.2024	
பொருட்கள் அடிப்படையில்			
சேமிப்பு வைப்புக்கள்	3,589	3,574	
நிலையான வைப்புக்கள்	44,828	44,319	
ஏனைய வைப்புக்கள் (திட்டங்கள்)	340	267	
மொத்தம்	48,758	48,161	
அ.மொத்த கடன்கள் மற்றும் முற்பணங்கள் அடிப்படையில்			ரூ.மில்
	30.09.2025	31.12.2024	
ஈட்டுக்கடன்கள்	9,778	10,881	
ஊழியர் சேமலாப நிதிக்கடன்கள்	17,049	13,939	
வாகனக் கடன்கள்	-	-	
ஊழியர் கடன்கள்	158	150	
தனிநபர் கடன்கள்	16,308	17,669	
ஏனையவை	3,487	2,404	
கழிக்குக -			
01 நாள் வேறுபாட்டிற்கான கொடுப்பனவு -			
ஊழியர் கடன்	(365)	(365)	
மொத்த தொகை	46,416	44,678	
ஆ. கட்டம் அடிப்படையில் கடன்கள் மற்றும் முற்பணங்களின் மீதான பெறுமதி குறைப்பு			ரூ.மில்
	30.09.2025	31.12.2024	
மொத்த கடன்கள் மற்றும் முற்பணங்கள்	46,416	44,678	
கட்டம் 1	24,818	24,539	
கட்டம் 2	4,521	5,401	
கட்டம் 3	17,077	14,738	
(கழிக்குக.)திரட்டிய கடன் குறைப்பு கீழ்வருமாறு	3,251	2,937	
கட்டம் 1	441	403	
கட்டம் 2	364	456	
கட்டம் 3	2,446	2,078	
தேறிய கடன்கள் மற்றும் முற்பணங்கள்	43,165	41,741	
கழிக்கவும் : தவணை பிற்போடப்பட்ட கடன்களுக்கான முதல் நாள் தாக்கம்	11	11	
நிகர கடன்கள் மற்றும் முற்பணங்கள்	43,154	41,730	
இ. ஆண்டுக் காலப்பகுதியில் கடன் குறைப்பின் அசைவுகள்			ரூ.மில்
	30.09.2025	31.12.2024	
கட்டம் 1	01.01.2025 இல் உள்ளவாறான ஆரம்ப மீதி	403	428
வருமான கூற்றிற்கு பதிவளிக்கப்பட்டது / (மீள எழுதப்பட்டது)	39	(25)	
ஆண்டுக்காலப் பகுதியில் அறவிட முடியாதவையாக பதியப்பட்டது	-	-	
30.09.2025 இல் இறுதி மீதி	441	403	
கட்டம் 2	01.01.2025 இல் உள்ளவாறான ஆரம்ப மீதி	456	431
வருமான கூற்றிற்கு பதிவளிக்கப்பட்டது / (மீள எழுதப்பட்டது)	(92)	25	
ஆண்டுக்காலப் பகுதியில் அறவிட முடியாதவையாக பதியப்பட்டது	-	-	
30.09.2025 இல் இறுதி மீதி	364	456	
கட்டம் 3	01.01.2025 இல் உள்ளவாறான ஆரம்ப மீதி	2,078	1,530
வருமான கூற்றிற்கு பதிவளிக்கப்பட்டது / (மீள எழுதப்பட்டது)	368	548	
ஆண்டுக்காலப் பகுதியில் அறவிட முடியாதவையாக பதியப்பட்டது	-	-	
30.09.2025 இல் இறுதி மீதி	2,446	2,078	
மொத்தம்	3,251	2,937	



 திரு.ஐ.நி.அசுரமன்ன
 பொது முகாமையாளர் / CEO

30 / 10 / 2025

	பங்களிப்பு மூலதனம்	சட்டமுறை ஒதுக்கீடு	மூலதன ஒதுக்கீடு	பொது ஒதுக்கீடு	தலைப்பு இழப்பீட்டு நிதி	ஒதுக்கப்பட்ட வருவாய்கள்	AFS வருவாய்கள்	மொத்தம்
31.12.2023இல் உள்ளபடியான மீதி	890	307	393	683	1	3,180	-	5,454
முன்னைய காலப்பகுதிக்கான சீராக்கங்கள்						(34)		(34)
ஆண்டிற்கான தேறிய வருமானம்						32		32
ஏனைய திரட்டிய வருமானம்						(32)		(32)
ஆண்டுக்காலப்பகுதியில் மாற்றப்பட்டது								
திரட்டிய நிதிக்கு மாற்றப்பட்டது								
31.12.2024இல் உள்ளவாறு மீதி	890	307	393	683	1	3,146		5,420
முன்னைய காலப்பகுதியில் சீராக்கங்கள்						(3)		(3)
ஆண்டிற்கான தேறிய இலாபம்						172		172
பங்கிலாப வரி								
ஏனைய திரட்டிய வருமானம்								
ஆண்டுக் காலப்பகுதியில் மாற்றப்பட்டது								
திரட்டிய நிதிக்கு மாற்றப்பட்டது								
30.09.2025இல் உள்ளபடியாக மீதி	890	307	393	683	1	3,315	-	5,589

தூரித அழைப்பு 1922 மின்னஞ்சல்-gm@smib.lk வெப் தளம்-www.smib.lk